



CLASS - III - ஜனவரி மாத பாடப் பகுதிகள்

தமிழ் மொழியின் பெருமை

வினா-விடை:

1. தமிழ் மொழியின் பெருமைகளுள் இரண்டு எழுதுக:

- உலகில் மிகவும் தொன்மை வாய்ந்தது தமிழ் மொழி.
- பிற மொழி உதவி இல்லாமல் தனித்து இயங்குவதால் தமிழ்மொழி செம்மொழி என அழைக்கப்படுகிறது.

2. கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் யாவை?

- மண்பாண்டங்கள்
- அணிகலன்கள்
- ஆடைகள்

போன்றவை கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் ஆகும்.

3. தமிழரின் பெருமையைக் கணியன் பூங்குன்றனார் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?

" யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்னும் புறநானுற்றுப் பாடல் மூலம் கணியன் பூங்குன்றனார் தமிழரின் பெருமையை வெளிப்படுத்துகிறார்.

4. தமிழின் தொன்மையான இலக்கண நூல் எது?

தமிழின் தொன்மையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.

5. தமிழ்மொழி பற்றி நீவீர் அறிந்த கருத்தை எழுதுக?

- உலகில் மிகவும் தொன்மை வாய்ந்தது தமிழ்மொழி.
- தமிழ்மொழியின் சிறப்பை உணர்ந்த அயல்நாட்டார் பலரும் இன்றளவும் தமிழை விரும்பிக் கற்றுக் கொண்டிருக்கின்றனர்.